

உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு

திருப்பலி முன்னுரை

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது; ஆர்ப்பரித்து அகமகிழ வேண்டிய நாளிது. வெற்றி விழாவாகிய உயிர்ப்பு பெருவிழாவிற்கு அழைக்கப்பட்டிருக்கும் அன்புள்ளங்களை அக்களிப்போடு வரவேற்கிறோம்.

மரணத்தை வென்றவரின் மக்களாகிய நாம் அவரது மனத்தை நம்மிலே உருவாக்குவோம். சிலுவையின் பாடுகள் சிதைத்த போதும் சிறிதும் வெகுளாமல் தந்தையின் திருவுளம் நிறைவேற்ற சிந்தையை தயாராக்கினார் இயேசு.

“கடலைத் தேடி நதிகள் பாய்கின்றன. பொருளைத்தேடி மனிதன் ஓடுகின்றான். அகிலமெல்லாம் படைத்த இறைவா, நீர் என்னைத் தேடி வந்ததேனோ?” என்று நம் உள்ளங்கள் இன்று ஒலிக்கின்றன. நமது பாவங்களை சிலுவையில் மரணிக்கச் செய்து, மனமகிழ்ச்சியை உயிர்ப்பித்த இந்நாளிலே மனுமகனின் உயிர்ப்பு விழாவை உவப்புடன் கொண்டாட அழைக்கப்பட்டிருக்கிறோம்.

பாரினையே படைத்த பரமதந்தையின் மகன் உயிரற்ற உடலாய் ஒடுங்கியது அடுத்தவருக்குச் சொந்தமான கல்லறையில்தான். இந்த உலகில் வாழ்ந்த சொற்ப ஆண்டுகளில் கூட அற்புதங்களைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. அத்தகைய அன்பே உருவானவரை அடையாளப்படுத்தும் வாழ்க்கையை நாம் வெளிப்படுத்தும் போது தான் உயிர்ப்பு விழா உயிரோட்டமுடையதாகிறது.

இயேசு உயிர்க்கும் வரை மறைநூல் உண்மையை சீடர்கள் கூட நம்பவில்லை. வெறுமையான கல்லறையை பார்த்த பின்பு, “உங்களுக்கு அமைதி உண்டாகுக” என்ற வார்த்தைகளை கேட்ட பின்பு தான் விசுவாசம் மேலோங்க பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு நற்செய்தியை பறைசாற்றுகின்றனர்.

உடன்பிறந்தார்களைப் போலவே, இவ்வுலகில் மனிதர் எல்லோரும் சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும் என்பது பாரதியின் வார்த்தைகள்.

நிறத்தாலும், பணத்தாலும் வேறுபட்டிருப்பினும், குணத்தாலும் மனத்தாலும் உயர்ந்து நின்று, தாழ்நிலையில் தள்ளாடுபவனுக்கு தோள் கொடுக்கும்போது, இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா ஒளி நம்முள் ஏற்றப்படுகிறது.

உயிர்த்த இயேசு அனைவரையும் பார்த்துக் கூறிய முதல் வார்த்தை, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!”. நாமும் நம்மிலும் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமும் அறியாமையை அகற்றி, அறிவைப் புகுத்தி, அன்பை ஆழமாக்கி, அமைதியை ஏற்படுத்தி, இயேசுவின் உயிர்ப்பை உண்மையாக்குவோம் என்ற நம்பிக்கையோடு திருப்பலியில் இணைவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. மரணத்தை வென்று உயிர்த்த வேந்தனே எம் இறைவா!

உமது உயிர்ப்பைக் கொண்டாடும் எம் தாயாம் திரு அவையையும், திருச்சபைப் பணியாளர்களை உமது உயிர்ப்பின் வல்லமையால் வழிநடத்தி, தூய ஆவியால் நிரப்பி, உமக்கு சான்று பகரும் வழியில் மக்களை வழிநடத்திட தேவையான வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2. கிறிஸ்துவோடு வாழ மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள் என அழைப்பவரே எம் இறைவா!

இவ்வுலக வாழ்வின் இன்பங்களை விரும்பும் நாங்கள், மேலுலகுக்குத் தேவையான நற்பண்புகளில் வளரத் தடையாக உள்ள பாவச் செயலை விட்டொழித்து உம்மோடு உயிர்ப்பின் அனுபவத்தை பெற்று மகிழ வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. உயிர்ப்பின் உண்மையை சீடர்களுக்கு வெளிப்படுத்தியவரே எம் இறைவா!

எம் வாழ்க்கைச் சிக்கல்களில் சிதறி ஓடிவிடாமல், உயிர்ப்பின் சாட்சிகளாக உமது சீடர்களை மாற்றியது போல எங்கள் எண்ணங்களாலும், வாழ்க்கைச் செயல்களாலும், உமக்கு சான்று பகர வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. உயிர்த்த இயேசுவை கண்டு மகிழும் பேற்றை இயேசுவின் சீடருக்குத் தந்தவரே எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் உமது இறைப்பிரசன்னம் தங்கி, எங்கள் அன்றாட வாழ்க்கை அனுபவங்களில் உமது உடனிருப்பை நாங்கள் உணரு வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

நன்றி: ஆசிரியை திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com